



රාජ්‍ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්‍යාංශය  
 பொது நிர்வாக, உள்ளாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு  
 Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government

ඒකාබද්ධ සේවා අංශය

இணைந்த சேவைகள் பிரிவு

COMBINED SERVICES DIVISION

නිදහස් වතුරලය, කොළඹ 07, ශ්‍රී ලංකාව.

சுதந்திரச் சதுக்கம், கொழும்பு 07, இலங்கை.

Independence Square, Colombo 07, Sri Lanka

දුරකථන  
 தொலைபேசி:(94) 011- 2694560  
 Telephone

ෆැක්ස්  
 தொலைநகல்:(94) 011- 2692254  
 Fax

ඊ-මේල්  
 மின்னஞ்சல்:dgs@pubad.gov.lk  
 E-mail

වෙබ් අඩවිය  
 இணையத்தளம்: www.pubad.gov.lk  
 Web Site

මගේ අංකය }  
 எனது இல } COMS/Trans-BR/OS  
 My No }

ඔබේ අංකය }  
 உமது இல }  
 Your No }

දිනය }  
 திகதி: } 2020.05.06  
 Date }

அமைச்சின் செயலாளர்கள்,  
 மாவட்ட செயலாளர்கள்,  
 திணைக்களத் தலைவர்கள்.

**இணைந்த சேவைகளில் உள்ள அலுவலர்களின் விபரங்களை ஒன்லைன் (Online) முறையில் தரவுத் தளத்தினுள் சேகரித்தல்**

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை ஆகிய சேவைகளுக்குரிய அலுவலர்களின் பொருட்டு வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்ட ஒன்லைன் முறையினை (Online System) இணைந்த சேவையின் ஏனைய சேவைகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

02. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அலுவலர்கள் <http://203.94.94.214/miscod> எனும் இணையத்தளமுகவரி ஊடாகவும், அரச மொழிபெயர்ப்பாளர்கள் சேவை, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை, இலங்கை நூலகர் சேவை, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை, இணைந்த சாரதிகள் சேவை மற்றும் அலுவலகப் பணியாளர் சேவை ஆகிய சேவை அலுவலர்கள் <http://203.94.94.214/misco> எனும் இணையத்தளமுகவரி ஊடாகவும் தரவுத்தளத்தினுள் உள்நுழையலாம். அங்குள்ள இடைமுகத்தில் (Interface ) காணப்படும் Help link ஊடாக பயனர்கையேட்டினை (User Guide) பார்வையிட்டு தரவுத்தளம் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

03. தரவுத்தளத்தினுள் தகவல்களை உட்செலுத்துதல் தொடர்பாக அல்லது தரவுத்தளம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தால், இணைந்த சேவை அலுவலர்களின் சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒன்லைன் முறையில் பதிலளிக்கும் பொருட்டு தரப்பட்டுள்ள <http://203.94.94.214/csinq> ஊடாக சென்று, ஒரு பயனராக பதிவு செய்து அங்கே உள்ள Add Inquiry இணை தெரிவு செய்து Category இல் System Related Matters இலுள்ள Section இல் PMO-TRANS என்பதை தெரிவு செய்து Descriptions இல் தமது பிரச்சினைகளை முன்வைக்க முடியும்.

04. தகவல்களை உட்செலுத்துவதற்கான இறுதித் திகதி 2020/06/30 ஆகும். இது தொடர்பாக ,அதற்கு முன்னர் தகவல்களை உட்செலுத்துமாறு அலுவலர்களுக்கு தெரியப்படுத்தும்படி நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

05. கொரோனா வைரஸ் பரவலினால் சமூக இடைவெளி மற்றும் சுகாதாரத்தினை பாதுகாக்கும் பொருட்டு இணைந்த சேவைகள் பிரிவினால் மேற்கொள்ளப்படும் சேவைகளை சரியான முறையில் தொடர்ந்து மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட இந்நடைமுறைக்கு தங்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதுடன் இணைந்த சேவைகளுக்குரிய அலுவலர்கள் இது தொடர்பாக தெளிவுபட்டப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்யும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஓப்பம்./ எஸ் ஆலோக்கபண்டார  
 இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்